

# KEEP OUR EATING PLACES CLEAN AND SAFE

## PASTIKAN TEMPAT-TEMPAT MAKAN KITA BERSIH DAN SELAMAT



**Use seats/tables without markings. They are marked to maintain safe distancing.**

Gunakan tempat duduk yang tidak bertanda. Tempat duduk telah ditandakan untuk memastikan jarak yang selamat.



**Throw used tissues into trash bins. Don't leave them on trays, tables or other places. Return trays and keep tables clean.**

Buang tisu yang sudah digunakan ke dalam tong sampah. Jangan tinggalkan di dulang-dulang makanan atau meja-meja. Pulangkan dulang dan pastikan meja-meja sentiasa bersih.



**Choose take-out or food delivery options if seating capacity is limited, and bring your own clean containers wherever possible.**

Pilih untuk membawa pulang makanan atau gunakan khidmat penghantaran makanan jika tempat duduk terhad, dan bawa sendiri bekas makanan yang bersih untuk dibawa pulang sebagaimana mungkin.



**Stand at least 1 metre apart when queuing.**  
Berdiri sekurang-kurangnya 1 meter dari orang lain apabila beratur.

### Before and after meals Sebelum dan sesudah makan



**Wash or sanitise your hands before and after eating.**

Cuci atau bersihkan tangan anda sebelum dan sesudah makan.

### During meals Semasa makan



**Avoid sharing utensils. Use serving spoons and don't double dip.**

Elak daripada berkongsi pinggan mangkuk. Gunakan sudu hidangan jika berkongsi pinggan mangkuk dan jangan dicecah lagi makanan yang telah digigit.



**Don't spit out food on tables and trays. Use tissues.**

Jangan keluarkan makanan daripada mulut untuk dibuang di atas meja dan dulang makanan. Gunakan tisu.



Scan here to find out more.  
Imbas kod QR di sini untuk mengetahui dengan lebih lanjut.

# 保持餐饮场所的卫生与安全

நம் சாப்பிடும் இடங்களைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்



座位上有标记提醒食客保持安全距离。  
请坐在没有标记的座位上。

அடையாளக்குறி இல்லாத இருக்கைகள்/மேசைகளைப் பயன்படுத்தவும். பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக அவை அடையாளக்குறி இடப்பட்டுள்ளன.



把用过的纸巾丢进垃圾桶里，  
别留在托盘或桌子上。  
用餐后请归还碗盘，保持桌子干净。

பயன்படுத்திய மெல்லிழைத் தாள்களைக் குப்பைத் தொட்டியில் போடவும். அவற்றைத் தட்டுகளில் அல்லது மேசைகளில் விட்டுச் செல்லாதீர்கள். உங்கள் உணவுத் தட்டைத் திரும்பக் கொடுக்கவும் மற்றும் மேசைகளைச் சுத்தமாக வைத்திருக்கவும்.



如果座位有限，您可外带食物  
或利用送餐服务。尽可能自行携带  
干净的容器打包食物。

இருக்கைகள் குறைவாக உள்ள பட்சத்தில், உணவை வாங்கிச் செல்லவும் அல்லது உணவு விநியோகச் சேவைகளைத் தெரிவு செய்யவும். வாங்கிச் செல்ல, முடிந்தவரை சுத்தமான சொந்தக் கொள்கலனைக் கொண்டு வாருங்கள்.



排队时与他人保持至少一米的距离。

வரிசையில் நிற்கும்போது, பிறருடன் குறைந்தது ஒரு மீட்டர் தூர இடைவெளியில் நிற்கவும்.

## 用餐前后

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும்



饭前饭后请洗手或  
用搓手液清洗双手。

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளைக் கழுவவும் அல்லது கைச் சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும்.

## 用餐时

சாப்பிடும்போது



避免共用餐具，使用公筷公匙，  
不要重复蘸酱。

உணவுகளைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். பரிமாறுவதற்கென உபயோகிக்கும் கரண்டிகளைப் பயன்படுத்தவும். சாப்பிடப் பயன்படுத்திய கரண்டியை உணவு பரிமாறுவதற்குப் பயன்படுத்தாதீர்கள்.



不要将食物吐在桌子和托盘上。  
请使用纸巾。

மேசைகளிலும் தட்டுகளிலும் உணவைத் துப்பாதீர்கள். மெல்லிழைத் தாள்களைப் பயன்படுத்தவும்.



扫描此处，了解更多详情。  
மேலும் அறிய இங்கே ஒளிவருடல் (ஸ்கேன்) செய்யவும்.